

سُورَةُ الْبَلَدِ بِرَحْمَةِ رَبِّكَ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○
 لَا أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ ① وَأَنْتَ حِلٌّ بِهَذَا الْبَلَدِ ② وَالْوَالِدِ وَمَا
 وَلدٌ ③ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ ④ أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ
 عَلَيْهِ أَحَدٌ ⑤ يَقُولُ أَهْلَكْتُ مَا لَا بَدَأَ ⑥ أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ
 أَحَدٌ ⑦ لَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ ⑧ وَلِسَانًا وَشَفَتَيْنِ ⑨ وَهَدَيْنَاهُ
 النَّجْدَيْنِ ⑩ فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ⑪ وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ ⑫ فَكُ
 رْبَةً ⑬ أَوْ اطَّعِمْنِي فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ ⑭ يَتَّبِعُنَا وَمَنْ يَمُرَّ بِهَا
 أَوْ مَسَّ كَيْنَا إِذْ مَتَرَبَّةٌ ⑮ ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا
 بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ⑯ أُولَئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ ⑰
 وَالَّذِينَ كَفَرُوا وَإِيَّايتَنَاهُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ ⑱ عَلَيْهِمْ نَارٌ مُؤَصَّدَةٌ ⑲

سُورَةُ الشَّمْسِ بِرَحْمَةِ رَبِّكَ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○
 وَالشَّمْسِ وَضُحَاهَا ① وَالْقَمَرِ إِذَا تَلَّهَا ② وَالنَّهَارِ إِذَا
 جَلَّهَا ③ وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا ④ وَالسَّمَاءِ وَمَا بَدَأَهَا ⑤

وقف لازم

١-٥

அத்தியாயம் : 90

அல் பலத் _ நகரம்

வசனங்கள் : 20 மக்கீ ருஃஃ : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. (நபியே!) இந்த(மக்கா) நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்,
2. இந்நகரத்தில் (போர்செய்வது சற்றுநேரம் உமக்கு ஆகுமாக்கப்பட்டதாக இருக்க) நீர் தங்கியிருக்கும் நிலையில்.
3. தந்தையின் மீதும், பிறந்தோ(ராகிய சந்ததியின)ரின் மீதும் சத்தியமாக,
4. திடமாக நாம் மனிதனைக் கஷ்டத்தில்(உள்ளவனாகப்)படைத்திருக்கின்றோம்.
5. "நிச்சயமாக ஒருவரும்(தன்னை தண்டிக்க) தன்மீது சக்தி பெறவே மாட்டார்" என அவன் எண்ணிக்கொள்கிறானா?
6. "ஏராளமான பொருளை நான் (முஹம்மதின் விரோதத்திற்காக) அழித்திருக்கிறேன்" என்று (ஹாரிஸாகிய) அவன் (ஆணவமாகக்) கூறுகின்றான்.
7. நிச்சயமாக ஒருவருமே தன்னை பார்க்கவில்லையென்று அவன் எண்ணிக் கொள்கின்றானா?
8. இரு கண்களை அவனுக்கு நாம் அமைக்க வில்லையா?
9. ஒரு நாவையும், இரு உதடுகளையும்(நாம் அவனுக்கு அமைக்கவில்லையா?)
10. மேலும்,(நன்மை, தீமையாகிய) இரு வழிகளை நாம் அவனுக்குக் காண்பித்து விட்டோம்.
11. எனினும் (இது வரையில்) அவன் "அகபா"வைக் கடக்கவில்லை.
12. (நபியே!) "அகபா" என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
13. (அது தான்) ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்.
14. அல்லது பசியுடைய நாளில் உணவளித்தலாகும்.
15. (யாருக்கெனில்) நெருங்கிய உறவுடைய ஓர் அநாதைக்கு.
16. அல்லது (வறுமையால்) மண்ணில் உழலும் ஏழைக்கு (உணவளிப்பதாகும்).
17. பின்னர் விசுவாசங் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (அல்லாஹ்வின் அடியார்களுக்கு) அன்புசெலுத்துமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொண்டும் இருந்தோரில் உள்ளவராக அவர் இருப்பதாகும்.
18. இத்தகையோர் தாம் வலப்புறத்தை உடையோர்.
19. இன்னும், நம்முடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களே, அத்தகையோர்_ அவர்கள் இடப்புறத்தையுடையோர்.
20. அவர்கள் மீது (எல்லாப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கும்.

அத்தியாயம் : 91

அஷ்ஷம்ஸ் _ சூரியன்

வசனங்கள் : 15 மக்கீ ருஃஃ : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக_
2. சந்திரன் மீதும் சத்தியமாக_ அது அ(ச்சூரியனாகிய)தை அடுத்து தொடர்ந்து விடும்போது_
3. பகலின் மீதும் சத்தியமாக_ அது அ(ச்சூரியனாகிய)தை வெளிப்படுத்தி விடும்போது_
4. இரவின் மீதும் சத்தியமாக_ அது அ(ச்சூரியனாகிய)தை மூடிக்கொண்டு விடும்போது_
5. வானத்தின் மீதும், அதை (ஒழுங்குற) அமைத்தவன் மீதும் சத்தியமாக_

وَالْأَرْضِ وَمَا طَحَّهَا ٦ وَنَفْسٍ وَمَا سَوَّيْنَاهَا ٧ قَالَهُمَا فُجْرُهُمَا
 وَتَقْوَاهَا ٨ قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا ٩ وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا ١٠
 كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا ١١ إِذِ انبَعَثَ أَشْقَاهَا ١٢ فَقَالَ لَهُمْ
 رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا ١٣ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا ١٤ فَذَمُّمَ
 عَلَيْهِمْ رَبُّهُمْ يَذَّوْبًا ١٥ فَأَشْرَكُوا ١٦

وَرَبُّهُمُ الرَّحْمَنُ الرَّحِيمُ
 سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ١
 وَالْيَلِ إِذْ أَيْغَشِي ٢ وَالنَّهَارِ إِذَا تَجَلَّى ٣ وَمَا خَلَقَ الذَّكَرَ
 وَالْأُنثَى ٤ إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى ٥ فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى ٦
 وَصَدَّقَ بِالْحُسْنَى ٧ فَسَنِيسِرُهَا لِلْيُسْرَى ٨ وَأَمَّا مَنْ
 بَخِلَ وَاسْتَغْنَى ٩ وَكَذَّبَ بِالْحُسْنَى ١٠ فَسَنِيسِرُهَا
 لِلْعُسْرَى ١١ وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى ١٢ إِنَّ عَلَيْنَا
 لَلْهُدَى ١٣ وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى ١٤ فَأَنْذَرْتُكُمْ نَارًا
 تَلَظَّى ١٥ لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى ١٦ الَّذِي كَذَّبَ وَتَوَلَّى ١٧
 وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى ١٨ الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى ١٩

6. பூமியின்மீதும் _ அதை விரித்தவன்மீதும் சத்தியமாக _
7. ஆத்மாவின்மீதும் _ அதனைச் செவ்வையாக்கியவனின் மீதும் சத்தியமாக _
8. பின்னர், அதற்கு அதன் தீமையையும், அதற்குரிய நன்மையையும் உணர்த்தினான்.
9. எவர் (ஆத்மாவாகிய) அதை பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், திட்டமாக வெற்றியடைந்துவிட்டார்.
10. இன்னும், எவர் அதனைப்பாவத்தைக்கொண்டு களங்கப்படுத்திவிட்டாரோ, அவர் திட்டமாக நட்புடைந்துவிட்டார்.
11. ஸமூது (கூட்டத்தினர் ஸாலிஹ் நபியை) தங்கள் அக்கிரமத்தால் பொய்யாக் கினார்கள்.
12. அக்கூட்டத்திலுள்ள மிக துர்பாக்கியமுடையவன் விரைந்துமுன்வந்த பொழுது _
13. அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ் நபி,) அ(ந்த ஸமூதுகூட்டத்த)வர்களிடம்: "அல்லாஹ்வுடைய பெண் ஓட்டசத்தை(இம்சிப்பதையும் அது தண்ணீர் அருந்துவதையும் விட்டுவிடுங்கள்)" என்று கூறினார்.
14. பின்னர், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, (அதன் கால் நரம்பைத்தறித்து) அதை அறுத்து விட்டனர்; ஆகவே, அவர்களின் இரட்சகன் அவர்களுடைய (இந்தப்) பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது (மண்ணோடுமண்ணாகிவிடும்) கடும் வேதனையை இறக்கிவைத்து, பிறகு அதனை (ச்சகலருக்கும்) சமமாக்கினான்.
15. அதனுடைய முடிவைப்பற்றியும் அவன் பயப்படவில்லை

அத்தியாயம் : 92

அல்லைல் _ இரவு

வசனங்கள் : 21 மக்கீ ருக்ஃ : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. இரவின்மீது சத்தியமாக _ அது (தன் இருளால்) மூடிக்கொள்ளும்போது _
2. பகலின் மீது சத்தியமாக _ அது (தன் பிரகாசத்துடன்) வெளிப்படும்போது _
3. ஆணையும், பெண்ணையும் படைத்தவனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக _
4. (மனிதர்களே!) நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலதரப்பட்டதாகும்.
5. ஆகவே, எவர் (தன் செல்வத்தை நன்மையானவற்றுக்கு) வழங்கி இன்னும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து _
6. இன்னும், (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களை (நல்ல காரியங்களென) உண்மையாக்கிவைக்கின்றாரோ அவர்;
7. அவருக்கு இலேசானதற்கு (சுவர்க்கத்தின் வழியை) நாம் எளிதாக்கி வைப்போம்.
8. ஆகவே, எவர் உலோபத்தனமும் செய்து (அல்லாஹ்விடமிருக்கும் நற்பேறுகளை விட்டும் தன்னை) தேவையற்றவராகக் கருதுகிறாரோ _
9. (இம்மார்க்கத்திலுள்ள) நல்லவற்றை பொய்ப்படுத்தியும் வைத்தாரோ அவர்;
10. அப்போது அவருக்கு கஷ்டத்திற்கு (நரகவழிக்கு) நாம் எளிதாக்கி வைப்போம்.
11. மேலும், அவர் (நரகத்தில்) வீழ்ந்து விட்டால், அவருடைய செல்வம் அவருக்கு பயனளிக்காது.
12. நிச்சயமாக நேர்வழிகாட்டுதல் நம்மீது (பொறுப்பாக) இருக்கிறது.
13. நிச்சயமாக பிந்தியதும், (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நமக்கே உரியவையாகும்.
14. ஆகவே, (மனிதர்களே!) கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்துவிட்டேன்.
15. மிக்க துர்பாக்கியமுடையவரைத்தவிர (மற்றெவரும்) அதில் புகமாட்டார்.
16. அவர் எத்தகையவரென்றால் (நம் தூதர்கள் கொண்டுவந்த சத்தியத்தைப்) பொய்யாக்கி, புறக்கணித்தும் விட்டார்.
17. மேலும், மிகுந்த பயபக்தியுடையவர் அதிலிருந்து வெகு தூரத்தில் ஆக்கப்படுவார்.
18. அவர் எத்தகையவரென்றால், (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டவராக, தன்னுடைய செல்வத்தை தர்மமாகக் கொடுப்பார்.